

மத்திய டொரொண்டோ பகுதியில் உள்ள மருத்துவ மனைகள் மற்றும் சமூக சுகநல நிலையங்கள் அனைத்தும் குடிவிபரவியல் தகவலினை (டெமொக்ராஃபிக்) சேகரிக்கின்றன. எங்கள் நோயாளிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் யார், அவர்களின் தனித்துவம் வாய்ந்த தேவைகள் எவை என்பதைப் புரிந்துகொள்வதே இந்தத் தகவலின் நோக்கமாகும். நீங்கள் பகிர்ந்துகொள்ளும் இந்தத் தகவல், நோயாளிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் பெற்ற அனுபவங்களையும் விளைவுகளையும் புரிந்துகொள்ளவும் எங்களுக்கு உதவும்.

“குடிவிபரவியல் தகவல்” என்பது மக்கள் குழு ஒன்றை விவரிக்க உதவும் விதத்தில் சேகரிக்கப்பட்ட தகவலாகும். நாங்கள் சேகரிக்கும் குடிவிபரவியல் தகவல்பின்வருவனவற்றை உட்படுத்தும் :

- மொழி
- இனம்/கலாச்சாரக் குழு
- வலுவீனம்
- பாலுறவு சார்பு
- பாலினம்
- வருமானம்
- கனடாவில் வாழ்ந்து வரும் காலம்

நீங்கள் ஏன் என்னிடம் இக் கேள்விகளை கேட்கிறீர்கள்?

ஒவ்வொரு கேள்வியையும், டொரொண்டோ ஆய்வாளர்கள் குழு ஒன்று தேர்ந்தெடுத்து உள்ளது. அவர்கள் தரமான மற்றும் சமமான பராமரிப்பு பற்றிய தகவலை கவனமாக மீளாய்வு செய்துள்ளார்கள். இந்தக் கேள்விகளைக் கேட்பதன் மூலம் நோயாளிகள் மற்றும் வாடிக்கையாளர்களை தொடர்ந்து நாம் புரிந்து கொள்வதோடு, பராமரிப்பு மற்றும் சேவைகளை வழங்குவதில் முன்னேற்றமும் காண்போம். அத்தோடு, சிலசமயங்களில் சுகநலப் பராமரிப்பு சூழல்களில் சிலர் பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர். இது நடைபெறாதிருப்பதை உறுதிசெய்ய நாம் விரும்புகிறோம், அவ்வாறு நடந்தால் அதை நிறுத்தவும் நாங்கள் விரும்புகிறோம்.

இந்தக் கேள்விகளைக் கேட்பது சட்டபூர்வமானதா?

ஆம், விளைவுகளைத் தெரிந்துகொள்ளவும் சமத்துவத்தை மேம்படுத்தவும் குடிவிபரவியல் தகவலினை சேகரிக்கவும் உபயோகிக்கவும், ஒன்டாரியோ மனித உரிமைகள் ஆணையகம், எல்லா அமைப்புகளையும் பலமாக ஊக்குவிக்கிறது. அத்தோடு, ஒன்டாரியோவின் அனைவருக்கும் உயர்தரப் பராமரிப்பு சட்டம், 2010 எனப்படும் சட்டம், மருத்துவமனைகள் அனைத்தையும் தரமான சுகநல பராமரிப்பு வழங்கவேண்டுமென கடமைப்படுத்துகிறது. இந்த சட்டத்தின்படி, நோயாளிகள் மற்றும் வாடிக்கையாளர்களிடமிருந்து அவர்களுடைய அனுபவங்கள் பற்றிய தகவலை சுகநல பராமரிப்பு அமைப்புகள் சேகரிக்கின்றன. நோயாளிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் அனுபவங்கள் மற்றும் சுகநல பராமரிப்பு வழங்குதல் பற்றிய முடிவுகள் போன்றவற்றில் குடிவிபரவியல் தகவல்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துமென நாங்கள் அறிந்துள்ளோம். நோயாளிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் சுகநல பராமரிப்பு அனுபவங்களை நன்கு புரிந்துகொள்ள அவர்களைப் பற்றிய மேலதிக அறிவு தேவையென நாங்கள் நம்புகிறோம்.

இத் தகவலை நீங்கள் எவ்வாறு பயன்படுத்துவீர்கள்?

- மொழி, வலுவீனம், பாலினம் போன்ற காரணிகளுக்கும் சுகநல விளைவுகளுக்கும் தொடர்புகள் உண்டா என்பதை நாங்கள் ஆராய்வோம்.
- நீங்கள் கனடாவில் வாழ்ந்துவரும் காலத்திற்கும் சுகநல விளைவுகளுக்கும் இடையே உள்ள தொடர்பை பற்றி மேலும் தெரிந்துகொள்ள நாங்கள் விரும்புகிறோம்.
- திட்டங்களை உருவாக்கவும் சேவைப் பயிற்சி வழங்கவும் நாங்கள் இத்தகவலை மீளாய்வு செய்து உபயோகிப்போம்.
- உங்கள் ஆரோக்கிய பராமரிப்புக் குழுவின் உறுப்பினர்கள் சில சேவைகளுக்கு உங்களை சிபாரிசு செய்யலாம், உங்களுக்கு தகவல் வழங்கலாம் அல்லது கீழ்க்காண்பது போன்ற விசேஷ தேவைகளை அடையாளம் காணலாம்:
 - மொழிபெயர்ப்புச் சேவைகள்
 - ஆரோக்கியத் தகவல்
 - சிகிச்சைத் திட்டங்கள்
 - வலுவீன நிலைகளுக்கான ஆதாரம்
 - பராமரிப்புத் தகவல்



உங்கள் பாலினம் என்ன?

பின்வருவனவற்றில் எது உங்கள் இனம் அல்லது இனக் குழுவை சரியாக விபரிக்கிறது?

எனது குடிவிபரவியல் தகவலினையார் பார்க்க முடியும்?

உங்கள் அந்தரங்கத் தரவுகளை நாங்கள் மிக முக்கியமானதாக கருதுகிறோம்.

இந்தத் தகவல் உங்கள் சுகநல பராமரிப்புக் குழுவிற்கு மட்டுமே தெரியும். ஏனைய ஆரோக்கிய தகவலைப் போல் இதுவும் பாதுகாக்கப்படும்.

ஆய்வுகளில் இது பயன்படுத்தப்பட்டால், நோயாளிகள் மற்றும் வாடிக்கையாளர்களின் தகவல் அனைத்தும் ஒன்று சேர்க்கப்படும். ஆய்வாளர்களால் நோயாளிகளும் வாடிக்கையாளர்களும் யார் என்பதை அடையாளம் காண முடியாது.

நான் இங்கே ஒரு துரிதமான சந்திப்பிற்குத்தான் வந்திருக்கிறேன். எனது பராமரிப்புடன் இது எவ்வாறு தொடர்புடையது?

நாங்கள் யாருக்கு சேவை வழங்குகிறோம் என்பதையும், வழங்கப்படும் பராமரிப்புகள் நோயாளிகளுக்கும் வாடிக்கையாளருக்கும் பொருந்துகிறதா என்பதையும் நாங்கள் அறிந்துகொள்வது முக்கியமானதாகும்.

இந்தத் தகவல் உங்களுடைய எதிர்காலத் தேவைகளை புரிந்துகொண்டு பராமரிப்புத் திட்டம் அமைக்கவும், உங்களுக்கு இருக்கும் அதே தேவைகளைக் கொண்ட மற்றைய நோயாளிகள் மற்றும் வாடிக்கையாளர்களைப் புரிந்து கொள்ளவும் உதவும். நோயாளிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் பற்றிய பூரணமான அறிவினை இது நமக்கு அளிக்கிறது.

நான் பதிலளிக்க விரும்பாத கேள்விகள் இருக்குமானால் என்ன செய்யலாம்?

எந்த ஒரு கேள்விக்கும் அல்லது எல்லாக் கேள்விகளுக்கும், “பதிலளிக்க விரும்பவில்லை” என நீங்கள் பதிலளிக்கலாம். இது நீங்கள் இங்கே பெற்றுக்கொள்ளும் பராமரிப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தாது.

கேள்விகள் அல்லது கருத்துகள்?

[Add contact information](#)



Languages: Tamil